



ரிவர்வாக் பகுதி நகர்ப்புற வடிவமைப்பு மாஸ்டர் திட்டம் பற்றி நகர நிர்வாகத்தினால் பொதுமக்களுக்காக நடத்தப்படவிருக்கின்ற மெய்நிகர் தகவல் அமர்வில் கலந்துகொள்ள குடியிருப்பவாசிகள் அழைக்கப்படுகின்றனர்

ப்ராம்ப்ட்டன், ON (மார்ச் 8, 2021) – ரிவர்வாக் (Riverwalk) பகுதியை நிஜமாக்குவதற்கு ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம் மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மார்ச் 17, 2021 புதன்கிழமை 6:30 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறவிருக்கின்ற, நகரத்தின் இரண்டாவது ரிவர்வாக் பகுதி நகர்ப்புற வடிவமைப்பு மாஸ்டர் திட்டத்திற்கான (Riverwalk Area Urban Design Master Plan) பொது மக்களுக்கான தகவல் அமர்வில் பங்கேற்க, குடியிருப்பவாசிகள் அழைக்கப்படுகிறார்கள். உருமாறிவரக்கூடிய ரிவர்வாக் திட்டத்தைப் பற்றி மேலும் அறியவும், வடிவமைப்பு வழிமுறைகள் மற்றும் கருத்துகள் குறித்த தங்களின் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் குடியிருப்பவாசிகளுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

பொதுமக்களுக்கான இந்த தகவல் அமர்வு, ஆன்லைனில் நடைபெறும், சந்திப்பு நடைபெறவிருக்கின்ற நாளில் நேரலைக்குச் செல்வதற்கான இணைப்பு (லினக்)ஒன்று உள்ளது. திட்டம் குறித்த பின்புல தகவல்களை www.brampton.ca/riverwalk எனும் வலைத்தளத்தில் பெறலாம்

ரிவர்வாக் திட்டமானது, ப்ராம்ப்ட்டன் நகரத்திற்கு புத்துயிர் ஊட்டவும், அதை நிலையான, ஆரோக்கியமான மற்றும் நெகிழ்ச்சியான பகுதியாக மாற்றவும் உதவும். ரிவர்வாக் திட்டத்தின் நோக்கமானது, ப்ராம்ப்ட்டன் நகரத்தில் வெள்ள அபாயத்தை அகற்றுவதற்கான ஒரு புதுமையான, நீண்டகால தீர்வை உருவாக்குவதேயாகும்; இதன் மூலமாக நகர்ப்புற வளர்ச்சி மற்றும் மேம்பாடு உருவாக்கப்படுகிறது, முதலீடு ஈர்க்கப்படுகிறது மற்றும் இப்பகுதியில் பொதுமக்களுக்கான இடத்தை விரிவுபடுத்தப்படுகிறது மற்றும் மேம்படுத்தப்படுகிறது.

விரைவான கூற்றுக்கள்

- ரிவர்வாக் பகுதி நகர்ப்புற வடிவமைப்பு மாஸ்டர் திட்டம் என்பது ஒரு திறந்தவெளிக்கான மாஸ்டர் திட்டமாகும், இது வெள்ளக் கட்டுப்பாடு உள்கட்டமைப்புடன் கூடிய அழகியல் திருத்தத்திற்கான கருத்துக்கள், பள்ளத்தாக்கு முழுவதிலுமாக ஒரு திறந்தவெளி அமைப்பு, செயல்பாடுமிக்க போக்குவரத்து வலையமைப்பின் ஒருங்கிணைப்பு, சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார நிலைத்தன்மை, பொது மக்களின் சுகாதார பிரச்சினைகள் மற்றும் அதற்கான நிகழ்ச்சிகளில் நிரலாக்கம் மற்றும் ரிவர்வாக் பற்றிய ஒட்டுமொத்த தொலைநோக்கு பார்வையை செயல்படுத்துதல் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
- ப்ராம்ப்ட்டனின் ரிவர்வாக் டவுன்டவுன் பகுதியானது அங்கு வசிக்கின்ற மற்றும் வருகை தருகின்ற அனைவருக்கும் ஒரு சுவாரஸ்யமான இடமாக இருப்பதை உறுதி செய்யும்.



- ரிவர்வாக் திட்டமானது ப்ராம்ப்ட்டன் நகரத்தில் வெள்ள அபாயத்தைக் குறைக்கும் என்பது மட்டுமல்லாமல், நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வளர்ச்சியை உருவாக்குவதன் மூலமும், இப்பகுதியில் முதலீட்டை ஈர்ப்பதன் மூலமும் வாய்ப்புகளுக்கான ஒரு நகரமாக இருப்பதற்கான முன்னுரிமையை உணர்ந்து நகரத்தில் இது ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருக்கும்.
- ரிவர்வாக் திட்டமானது இந்த பகுதியில் பொது இடங்கள் மற்றும் பூங்காக்களால் சூழப்பட்டுள்ள மறுஉருவாக்கம் செய்யப்பட்ட எட்டோபிகோக் க்ரீக்கை (Etobicoke Creek) மனக்கண் மூலமாக அதன் பள்ளத்தாக்கு பகுதி மற்றும் அதன் தொடர் பாதைகளை நோக்குகிறது.
- இது நகரத்தில் 3.6 மில்லியன் சதுர அடி குடியிருப்பு, வணிக மற்றும் பிற இடங்களைத் உபயோகத்திற்கு கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது; இது 23,000 க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புக்களை உருவாக்குகிறது மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 1.4 பில்லியன் டாலர் தாக்கத்தை ஏற்படுத்தும்.
- நவம்பர் 2020 இல், ப்ராம்ப்ட்டன் நகரம் EA வில் பரிந்துரைக்கப்பட்ட வெள்ளத்தணிப்பு மற்றும் அது தொடர்பான பணிகளை அமல்படுத்துவதற்காக பேரழிவு தணிப்பு மற்றும் தழுவல் நிதியத்தின் (Disaster Mitigation and Adaptation Fund) கீழாக, 38.8 மில்லியன் டாலர்களைப் பெறும் என்று கனடா அரசு அறிவித்தது. மேலும், 2021 ஆண்டிற்கான மூலதன பட்ஜெட் மூலமாக வெள்ளப் பாதுகாப்பு பணிகளின் விரிவான வடிவமைப்பிற்காக நகரசபை கவுன்சில் 5.88 மில்லியன் டாலர்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

-30-

ஊடக தொடர்புகள்

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாயஈடுபாடு

யுக்திரீதியான தகவல்தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-3426 | Monika.Duggal@brampton.ca